



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 240]

பாராளுமன்றக் கூட்ட அறிக்கை

2018 பெப்ரவரி 21, புதன்கிழமை பி.ப. 1.00 மணிக்கு

சமூகமளித்தோர்:

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர்

கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளரும்

கௌரவ செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர்

கௌரவ ரணில் விக்கிரமசிங்க, பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும்

கௌரவ (திருமதி) தலதா அதுகோரல, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சரும் நீதி அமைச்சரும்

கௌரவ வஜிர அபேவர்தன, உள்நாட்டலுவல்கள் அமைச்சர்

கௌரவ ஜோன் அமரதுங்க, சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர்

கௌரவ மஹிந்த அமரவீர, கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

கௌரவ கயந்த கருணாதிலக்க, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசானும்

கௌரவ லக்ஷமன் கிரிஎல்ல, உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வரும்

கௌரவ தயா கமகே, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர்

கௌரவ தயாசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை அமைச்சர்

கௌரவ துமிந்த திசாநாயக்க, கமத்தொழில் அமைச்சர்

கௌரவ எஸ். பி. நாவினன், உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரும் புத்தசாசன அமைச்சரும்

கௌரவ சஜித் பிரேமதாஸ, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்

கௌரவ றிலாட் பதியதீன், கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர்

கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டார, பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர்

கௌரவ (திருமதி) சந்திராணி பண்டார, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர்

- கௌரவ பைஸர் முஸ்தபா**, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
- கௌரவ சாகல ரத்நாயக்க**, சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர்
- கௌரவ சந்திம வீரக்கொடி**, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்
- கௌரவ ரஞ்சித் சியம்பலாபிடிய**, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர்
- கௌரவ ரஹ்மான் ஹகீம்**, நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர்
- கௌரவ அப்துல் ஹலீம்**, தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர்
- கௌரவ கபீர் ஹஷீம்**, அரசு தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்
- கௌரவ வசந்த அலுவலிஹாரே**, கமத்தொழில் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ ரீ. பி. ஏக்கநாயக்க**, காணி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ பியசேன கமகே**, சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ டிலான் பெரேரா**, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ நிரோஷன் பெரேரா**, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ (டாக்டர்) திருமதி சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே**, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ வீ.எஸ். இராதாகிருஷ்ணன்**, கல்வி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ திலிப் வெதஆரச்சி**, கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
- கௌரவ ரவீந்திர சமரவீர**, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர்
- கௌரவ சுஜீவ சேனசிங்க**, சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர்
- கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹரிஸ்புல்லாஹ்**, புனர்வாழ்வளிப்பு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்
- கௌரவ ஏ. எச். எம். பெளஸி**, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர்
- கௌரவ அசோக் அபேசிங்க**, போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர்
- கௌரவ லஸந்த அலகியவன்ன**, நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர்
- கௌரவ பைஸால் காசிம்**, சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ பிரதி அமைச்சர்
- கௌரவ (திருமதி) சுமேதா ஜி. ஜயசேன**, வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன சீவராசிகள் பிரதி அமைச்சர்
- கௌரவ மனுஷ நானாயக்கார**, வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பிரதி அமைச்சர்
- கௌரவ கருணாரத்ன பரணவிதான**, திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சர்
- கௌரவ அஜித் பி. பெரேரா**, மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர்
- கௌரவ ரன்ஜன் ராமநாயக்க**, சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் பிரதி அமைச்சர்

கௌரவ அமீர் அலி சிஹாப்தீன், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர்

கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி

கௌரவ துஷார இந்துனில் அமரசேன

கௌரவ ஜே.சீ. அலவத்துவல

கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே

கௌரவ ரவி கருணாநாயக்க

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி

கௌரவ வேலு குமார்

கௌரவ நாலக்க பிரசாத் கொலொன்னே

கௌரவ கவீந்திரன் கோடஸ்வரன்

கௌரவ சந்திரசிறி கஜதீர

கௌரவ சந்திம கமகே

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில

கௌரவ தினேஷ் குணவர்தன

கௌரவ பந்துல குணவர்தன

கௌரவ எட்வட் குணசேகர

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர

கௌரவ டி.வீ. சானக

கௌரவ சிசிர ஜயகொடி

கௌரவ மலித் ஜயதிலக

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ

கௌரவ நலின் பண்டார ஜயமஹ

கௌரவ அனூர சிட்னி ஜயரத்ன

கௌரவ பியங்கர ஜயரத்ன

கௌரவ லக்கி ஜயவர்தன

கௌரவ க. துரைரெட்ணசிங்கம்

கௌரவ ஆறுமுகன் தொண்டமான்

கௌரவ எம்.எஸ். தெனபீக்

கௌரவ சிறினால் டி. மெல்

கௌரவ அநூர திசாநாயக்க

கௌரவ விமலவீர திசாநாயக்க

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

கௌரவ முஹமட் நவவி

கௌரவ முஹம்மது நசீர்
 கௌரவ வாசுதேவ நாணாயக்கார
 கௌரவ இ. சான்ஸ் நிர்மலநாதன்
 கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண
 கௌரவ கே.கே. பியதாஸ
 கௌரவ சனத் நிசாந்த பெரேரா
 கௌரவ சுஜித் சஞ்ஜய பெரேரா
 கௌரவ (திருமதி) ஹிருணிகா பிரேமச்சந்திர
 கௌரவ எஸ். பிரேமரத்ன
 கௌரவ தாரக்க பாலசூரிய
 கௌரவ விஜித பேருகொட
 கௌரவ எஸ்.எம். மரிக்கார்
 கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா
 கௌரவ கே. காதர் மஸ்தான்
 கௌரவ இம்ரான் மஹரூப்
 கௌரவ அப்துல்லா மஹரூப்
 கௌரவ அஜித் மான்னப்பெரும
 கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க
 கௌரவ சீனித்தம்பி யோகேஸ்வரன்
 கௌரவ லொஹான் ரத்வத்தே
 கௌரவ பிரசன்ன ரணதுங்க
 கௌரவ பிரசன்ன ரணவீர
 கௌரவ இஷாக் ரஹுமான்
 கௌரவ முஜிபுர் ரஹுமான்
 கௌரவ ஹர்ஷண ராஜகருணா
 கௌரவ அங்கஜன் இராமநாதன்
 கௌரவ நிமல் லான்சா
 கௌரவ ஜானக வக்ரூம்புர
 கௌரவ (திருமதி) பவித்திராதேவி வன்னிஆரச்சி
 கௌரவ விதுற விக்கிரமநாயக்க
 கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன
 கௌரவ ஏ.ஏ. விஜேதுங்க
 கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன
 கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன
 கௌரவ துலீப் விஜேசேகர
 கௌரவ ஹேஷான் விதானகே

கௌரவ தேனுக விதானகமகே

கௌரவ ச. வியாழேந்திரன்

கௌரவ குமார வெல்கம

கௌரவ சி. சிறீதரன்

கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன்

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா

கௌரவ சந்தித் சமரசிங்க

கௌரவ ஈ. சரவணபவன்

கௌரவ (டாக்டர்) சி. சிவமோகன்

கௌரவ முத்து சிவலிங்கம்

கௌரவ அண்ணாமலை நடேச சிவசக்தி

கௌரவ எம்.ஏ. சுமந்திரன்

கௌரவ வடிவேல் சுரேஷ்

கௌரவ மாவை சோ. சேனாதிராசா

கௌரவ செஹான் சேமசிங்க

திரு. தம்மிக தசநாயக்க, பாராளுமன்றச் செயலாளர் நாயகம்

திரு. நீல் இத்தவல, பணியாட்டொகுதிப் பிரதானியும் பிரதிப் பாராளுமன்றச் செயலாளர் நாயகமும்

திருமதி குஷானி ரோஹனதீர, உதவிச் செயலாளர் நாயகம்

திரு. டிக்கிரி கே. ஜயதிலக, உதவிச் செயலாளர் நாயகம்

ஒத்திவைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் கூடியது. சபாநாயகர் தலைமை தாங்கினார்.

1. பத்திரங்கள் சமர்ப்பணம்: (1) உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்,

(i) 2015 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை;

(ii) 2015 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் பாளி, பௌத்த கல்விப் பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை; மற்றும்

(iii) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை பௌத்த பாளி பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை

ஆகியவற்றைச் சமர்ப்பித்து மேற்படி அறிக்கைகள் கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொடுக்கப்பட்டது.

(2) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 2016 ஆம் ஆண்டுக்கான விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையைச் சமர்ப்பித்து மேற்படி அறிக்கையை கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொடுக்கப்பட்டது.

(3) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கைக்கான சபையின் வருடாந்த அறிக்கையைச் சமர்ப்பித்து மேற்படி அறிக்கையை கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொடுக்கப்பட்டது.

(4) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான மீயுயர் நீதிமன்றக் கட்டிடத் தொகுதி முகாமைச் சபையின் வருடாந்த அறிக்கைகளைச் சமர்ப்பித்து மேற்படி அறிக்கைகள் சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொடுக்கப்பட்டது.

(5) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகத்தின் ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்து மேற்படி அறிக்கைகள் உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொடுக்கப்பட்டது.

(6) காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கையைச் சமர்ப்பித்து அவ் அறிக்கையை பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டுமெனப் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொடுக்கப்பட்டது.

2. குழு அறிக்கைகள் சமர்ப்பணம்: போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் கௌரவ சமல் ராஜபக்சை சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ, அக்குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட,

- (i) 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, வணிகக் கம்பற்றொழில் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்; மற்றும்
- (ii) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்.

தொடர்பிலான அக்குழுவின் அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

மேற்படி அறிக்கை **சபாபீடத்திலிடப்பட வேண்டுமெனக் கட்டளையாயிற்று.**

3. மனுக்கள் :

- (1) (i) கட்டுவன, கங்குலன்தெனிய, உட அலுபொத்தெனிய, லக்மினி ஸ்டோர்ஸ் எனும் முகவரியில் வதியும் திரு. ஈ.எம். சுனில் ரஞ்சித்தினது 2017.10.23 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்;
 - (ii) திஸ்ஸமஹாராம, மகா அகருகொட, இல. 23/1 இல் வதியும் திரு. எஸ்.எச். அஜந்தவினது 2017.06.18 ஆம் திகதியிடப்பட்ட மனுவையும்
- கௌரவ சஜித் பிரேமதாச சமர்ப்பித்தார்.
- (2) நுவரெலியா, குதிரைப் பந்தயத் திடல், நிலையப் பொறுப்பு திரு. ஏ.ஜி. பியசேனவினது 2017.12.24 ஆம் திகதியிடப்பட்ட மனுவை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ சமர்ப்பித்தார்.

- (3) பாதுக்க, மலகல, இல. 182/7 இல் வதியும் திரு. டி.ஜி. பேமரத்னவினது 2017.10.07ஆம் திகதியிடப்பட்ட மனுவை கௌரவ எஸ்.எம். மரிக்கார் சமர்ப்பித்தார்.

25அ ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கமைய மேற்படி மனுக்கள் பொது மனுக்கள் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.

4. சட்டமூலம் கொண்டுவருவதற்கான அனுமதி: “டாக்டர் எஸ்.எஸ். குணவர்தன சதேச ஆயுர்வேத அபிவிருத்தி மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” எனும் சட்டமூலம் கொண்டுவர அனுமதி வழங்கப்படுமாக என கௌரவ அனூர சிட்னி ஜயரத்ன பிரேரித்தார். கௌரவ கே.கே. பியதாச அனுவதித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதற்கமையச் சட்டமூலம் முதலாவது முறையாக மதிப்பிடப்பெற்று அச்சிடப்பட வேண்டுமெனக் கட்டளையாயிற்று.

47 (5) ஆம் இலக்க நிலையியற் கட்டளைக்கமைய அறிக்கையிடுவதற்காக சட்டமூலம் சுகாதாரம், போசணை மற்றும் சதேச மருத்துவ அமைச்சரின் கவனத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

5. சட்டமூலம் கொண்டுவர அனுமதி: “பொத்துவட்டவன மகா விகாரை மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்” எனும் சட்டமூலம் கொண்டுவர அனுமதி வழங்கப்படுமாக என கௌரவ நலின் பண்டார ஜயமஹ பிரேரித்தார். கௌரவ அனூர சிட்னி ஜயரத்ன அனுவதித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதற்கமையச் சட்டமூலம் முதலாவது முறையாக மதிப்பிடப்பெற்று அச்சிடப்பட வேண்டுமெனக் கட்டளையாயிற்று.

47 (5) ஆம் இலக்க நிலையியற் கட்டளைக்கமைய அறிக்கையிடுவதற்காக சட்டமூலம் புத்தசாசன அமைச்சரின் கவனத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

6. மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி: போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் சார்பாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த பிரேரணை,— (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 21, 22, 23, 24 மற்றும் 24அ பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 237 ஆம் பிரிவின் கீழ் போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஆகஸ்ட் 18 ஆம் திகதிய 2032/36 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.12.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதி அங்கீகரிக்கப்படுமாக.

(பி.ப. 2.03 மணிக்கு குழுக்களின் பிரதித் தவிசாளர் தலைமை தாங்கினார்.)

“கௌரவ லக்கி ஜயவர்தன தலைமை தாங்குவாராக” என போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதி அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(பி.ப. 3.47 மணிக்கு கௌரவ லக்கி ஜயவர்தன தலைமை தாங்கினார்.)

“கௌரவ வேலு குமார் தலைமை தாங்குவாராக” என காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

(பி.ப. 5.55 மணிக்கு கௌரவ வேலு குமார் தலைமை தாங்கினார்.)

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

7. ஒத்திவைப்பு (அரசு பாடசாலைகளை தரம்பிரித்தல்): “இப்போது இப்பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுமாக” என காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் பிரேரித்தார்.

பிரேரணை எடுத்தியம்பப்பெற்று விவாதிக்கப்பட்டது.

பிரேரணை சபைக்கு விடப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பி.ப. 6.18 மணிக்கு, 2018 பெப்புருவரி மாதம் 22 ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப. 10.30 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.